

NOVEMBER/DECEMBER 2023

**23UFCM15/23IFCM15 — FUNDAMENTALS
OF COMMERCE**

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 2 = 20 marks)

Answer ALL questions.

1. State the branches of commerce.
வணிகத்தின் பிரிவுகளை கூறுக.
2. What is Industry?
தொழிற்சாலை என்றால் என்ன?
3. Define Accounting.
கணக்கியல் - வரையறு.
4. Mention any two features of Financial Accounting.
நிதிக் கணக்கியலின் இரு அம்சங்களை குறிப்பிடுக.
5. State the functions of marketing.
சந்தையிடலின் செயல்பாடுகளை கூறுக.
6. What are the classifications of markets?
சந்தையின் வகைப்பாடுகள் யாவை?
7. Define 'Partnership'.
கூட்டாண்மை - வரையறு.

4449

8. Write a short note on Banking Regulation Act 1948.

வங்கியியல் ஒழுங்காற்று சட்டம் 1948 பற்றி சிறு குறிப்பு வரைக.

9. What do you mean by 'Tax return Filing'?

வரி அறிக்கை தாக்கல் செய்வது குறித்து நீவிர் அறிவன என்ன?

10. Mention the Slab rates for GST.

சரக்கு மற்றும் சேவை வரியின் படிநிலைகளை குறிப்பிடுக.

SECTION B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions.

11. (a) State the different types of industries, தொழில்களின் பல்வேறு வகைகளை கூறுக.

Or

(b) What are the differences between industry and commerce?

தொழில் மற்றும் வர்த்தகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

12. (a) Define book-keeping. State the objectives of book-keeping.

கணக்கு ஏடுகள் பராமரித்தல் - வரையறு. அதன் குறிக்கோள்களை கூறு.

Or

(b) What are the salient features of management accounting?

மேலாண்மை கணக்கியலின் முக்கிய அம்சங்கள் யாவை?

13. (a) Summarize the characteristics of marketing.

சந்தைப்படுத்துதலின் பண்புகளை சுருக்கமாக எழுதுக.

Or

(b) Explain the approaches to study marketing.

சந்தையியலை அறிந்து கொள்ளும் அணுகுமுறைகளை விளக்குக.

14. (a) Give a brief note on Indian Contract Act 1872.

இந்திய ஒப்பந்த சட்டம் 1872 குறித்து சுருக்கமாக எழுதுக.

Or

(b) Write a detailed note on GST Act 2017.

பொருள் மற்றும் சேவை வரிகள் சட்டம் 2017 குறித்து விரிவாக எழுதுக.

15. (a) Explain the different types of Tax.

பல்வேறு வரி வகைகளை விவரி.

Or

(b) State the procedure for filing of Income Tax.

வருமான வரி தாக்கல் செய்வதற்கான நடைமுறையை கூறுக.

SECTION C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

16. What are the merits and demerits of barter system?

பண்டமாற்று முறையின் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை?

17. How does management accounting differ from financial accounting?

மேலாண்மை கணக்கியல் எவ்வாறு நிதி கணக்கியலில் இருந்து வேறுபடுகிறது?

18. What are the differences between market and marketing?

சந்தைக்கும் சந்தையிடலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

19. Discuss the legal aspects of business. Explain Anti-Money Laundering Act 2020.

வணிக சட்ட அம்சங்கள் குறித்து விவாதி. பண மோசடி தடுப்புச் சட்டம் 2020 ஐ விளக்குக.

20. Briefly explain the slab rate of Income Tax Act.

வருமான வரிச் சட்டத்தின் வரிவிதிப்பு படிநிலை விகிதங்களை சுருக்கமாக விளக்குக.

APRIL/MAY 2024

**23IFCM15/23UFCM15/23UFFA15 —
FUNDAMENTALS OF COMMERCE**

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 2 = 20 marks)

Answer ALL questions.

1. What do you mean by commerce?
வர்த்தகம் குறித்து நிவீர் அறிவன என்ன?
2. Write a short note on Barter system.
பண்ட மாற்று முறை சிறு குறிப்பு வரைக.
3. State the objectives of book keeping.
கணக்கு ஏடுகளின் நோக்கங்களை கூறுக.
4. What is cost accounting?
அடக்கவிலை கணக்கியல் என்றால் என்ன?
5. Define the term 'marketing'.
சந்தையிடல்-வரையறு.
6. List out the features of marketing.
சந்தையியலின் தன்மைகளை பட்டியலிடுக.

2892

7. State the different kinds of partnership.
கூட்டாண்மையின் பல்வேறு வகைகளை கூறுக.
8. What do you mean money laundering?
பணமோசடி குறித்து நீவிர் அறிவன என்ன?
9. Write a note on GST.
சரக்கு மற்றும் சேவை வரி. சிறு குறிப்பு வரைக.
10. Give the meaning of tax return.
வருமான வரி தாக்கல் என்பதன் பொருள் தருக.

SECTION B — (5 × 5 = 25 marks)

Answer ALL questions.

11. (a) What are the types of hindrances to trade?
வர்த்தக தடைகளின் வகைகள் யாவை?
- Or
- (b) Explain the importance of trade and commerce.
வர்த்தகம் மற்றும் வியாபாரத்தின் முக்கியத்துவங்களை விவரி.
12. (a) What is accounting? What is the need for it?
கணக்கியல் என்றால் என்ன? கணக்கியலின் தேவைகள் என்ன?
- Or
- (b) Briefly describe various "Branches of accounting".
கணக்கியலின் பல்வேறு கிளைகளை சுருக்கமாக விவரிக்கவும்.

13. (a) State the importance of marketing.
சந்தையிடுதலின் முக்கியத்துவத்தை கூறுக.

Or

- (b) Define market. Explain the classification of markets.

சந்தை-வரையறு. சந்தையின் வகைப்பாட்டை விளக்குக.

14. (a) Write a note on negotiable instrument Act 1881.

மாற்று முறை ஆவணச் சட்டம் 1881 குறிப்பு எழுதுக.

Or

- (b) Give the brief introduction to income tax act 1961.

வருமான வரிச்சட்டம் 1961 குறித்து சுருக்கமான அறிமுகம் தருக.

15. (a) Explain the meaning and types of taxation.
வரிவிதிப்பின் பொருள் மற்றும் வகைகளை விளக்குக.

Or

- (b) Describe the procedure for filing of GST return.

பொருட்கள் மற்றும் சேவை வரி வருமானத்தை தாக்கல் செய்வதற்கான நடைமுறையை விவரிக்க.

SECTION C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

16. What do you mean by business and industry? Explain the branches of commerce.

வணிகம் மற்றும் தொழில் குறித்து நீவிர் அறிவன என்ன? வணிகத்தின் கிளைகளை விவரிக்க.

17. What is book-keeping? Distinguish between accounting and book-keeping.

கணக்கு ஏடுகள் பராமரித்தல் என்றால் என்ன? கணக்கியலுக்கும் கணக்கு ஏடுகள் பராமரித்தலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

18. Explain the various approaches to study of marketing.

சந்தைப்படுத்துதல் பற்றிய ஆய்வுக்கான பல்வேறு அணுகுமுறைகளை விவரிக்க.

19. Define partnership Act 1932. Explain the different kinds of partners.

கூட்டாண்மை சட்டம் 1932-வரையறு. கூட்டாளிகளின் பல்வேறு வகைகளை விளக்குக.

20. Explain the types of return. Give the detailed study on filing of income tax return.

வருமான வரி தாக்கலின் பல்வேறு வகைகளை விளக்குக. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்க.